



Munoth Communication Limited

(Formerly Munoth Investments Ltd)

Regd Office : Munoth Centre, Suite No. 48 IIIrd Floor, 343, Triplicane High Road, Chennai - 600 005. INDIA
Phone : 91-44-2859 1190 Fax : 91-44-2859 1189 E-mail : info@munothcommunication.com
CIN : L65991TN1984PLC010816

May 16, 2019

M/s. Bombay Stock Exchange Limited,
Phiroze Jheejeebhoy Towers,
Dalal Street,
Mumbai- 400 001

Dear Sir,

Sub: Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 -Notice of Board Meeting to consider, approve and take on record the audited financial results (Standalone & Consolidated) for the year ended 31/03/2019

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we have published the notice of the board meeting scheduled to be held on 28th May 2019 to consider, approve and take on record the audited financial results (Standalone & Consolidated) for the year ended 31st March 2019 in one English language national daily and in one daily newspaper published in the language, where the registered office of the company is situated. The copy of the same is enclosed.

Thanking you,

Yours faithfully,

For Munoth Communication Limited

Jinal Jain

Company Secretary





Padmaja Chunduru, MD and CEO, Indian Bank addressing the media. Executive directors M.K. Bhattacharya, V.V. Shenoy are also seen.

Indian Bank posts strong growth

Chennai, May 16: Indian Bank posted strong growth in FY 2018-19 with Global Business witnessing a 16% jump over last year to Rs. 4.29 lakh crores. Deposits grew by 16% to Rs. 2.42 lakh crores and Advances by 15% to Rs. 1.87 lakh crores. The Advances portfolio was driven by 18% increase in RAM (Retail-Agri-MSME) lending and 12% increase in Corporate lending. Further, the

overall loan book continued to be well-diversified with a 58% skew towards the RAM Sector. Bank remained diligent in pursuing operational efficiency and clocked a 12% Y-o-Y increase in Net Interest Income, with Domestic NIM at 3%. Bank's CRAR at 13.21% was higher by 66 bps Y-o-Y. Its well-capitalized base has been further augmented by the recently-launched ESPS (Employee Stock Pur-

chase Scheme) which has been successfully completed with widespread employee participation. The healthy growth in the Loan Book was supplemented by improved Asset Quality which was underlined by the Gross NPA at 7.11% and Net NPA at 3.75%, down by 26 bps and 6 bps Y-o-Y respectively. The improvement in Asset Quality is more pronounced in Q4 with reduction in Gross NPA


by 35 bps and Net NPA by 68 bps. Fresh slippages were also contained and came down significantly in the quarter (Rs. 1005 crores in Q4 as against Rs. 1674 crores in Q3). In its core geographies of five southern states and UT of Puducherry, Bank continued to lead from the front; it also holds the distinction of being the Exclusive Banker in these States and UT for government schemes.

Karur Vysya Bank profit up 19% at Rs. 60 cr

Chennai, May 16: Karur Vysya Bank reported a rise of 18.7 per cent in March quarter net profit at Rs 60.02 due to healthy income from retail banking even as bad loans spiked.

The bank clocked a profit of Rs 50.56 crore during the corresponding January-March period of 2017-18, as per a regulatory filing. Total income in the latest quarter rose to Rs 1,746.04 crore from Rs 1,699.53 crore in the year-ago period. Income from retail banking was higher 4.6 per cent to Rs 967.23 crore.

For full 2018-19 financial year, the bank posted a decline of 39 per cent in net profit at Rs 210.87 crore as against Rs 345.67 crore in 2017-18, it said. Income during the year increased to Rs 6,778.59 crore from Rs 6,599.58 crore in 2017-18. Bank's asset quality deteriorated during the



PR Seshadri, MD, KVB

year with gross non-performing assets (NPAs) hitting 8.79 per cent of gross advances as on March 31, 2019, as against 6.56 per cent by end-March 2018.

Net NPAs rose to 4.98 per cent from 4.16 per cent. In absolute value, gross NPAs were Rs 4,449.57 crore by end of 2018-19, compared to Rs 3,015.76 crore a year ago. Net NPAs amounted to Rs 2,420.34 crore as against Rs 1,862.83 crore earlier.

Even though bad assets

were on the rise, the provision for bad loans and contingencies for March 2019 quarter came down to Rs 352.34 crore from Rs 394.17 crore a year ago. During March quarter 2019, the bank issued Basel III compliant tier II bonds to the tune of Rs 487 crore, it said.

The bank also informed that "since the divergence for the year 2017-18 is lower than the threshold prescribed (by RBI), no disclosure on divergence in asset classification and provisioning for NPAs is required with respect to RBI's annual supervisory process." The bank's board also proposed dividend of Rs 0.60 per equity share for 2018-19, it said.

Provision coverage ratio was 56.86 per cent as on March 31, 2019. Karur Vysya Bank stock was trading at Rs 75.85 apiece on BSE, down 4.59 per cent from previous close.

Repro Micro Finance profit up by 57%,

Chennai, May 16: Repco Micro Finance Limited promoted by Repco Bank (a Govt. of India Enterprise) in 2007 dedicated to upscale the under privileged women through financial inclusion for sustainable livelihood has recorded a growth of 30% in Micro Finance loan outstanding at Rs. 907 Cr. For the Financial Year 2018-19 and recorded a Net Profit growth of 57% and crossed Net Worth of Rs.166 Cr., said R.S.Isabella, Managing director, Repco Micro Finance Ltd.

Since its establishment, Repco Micro Finance Limited has constantly thrived to serve the underserved and unbanked women segment of our society to alleviate poverty and empower their lives by providing formal credit support. The company

Murugappa group registers double digit growth

Chennai May 16: Murugappa Group plans to invest about Rs 1,250cr this fiscal year towards expansion of its facilities in a bid to log double digit growth. Murugappa group registered an annual growth of 12% in net sales and 18% growth to Rs 2,880 crore in the profit after tax for FY19. After achieving a double digit growth in 2018-19, the group is cautiously optimistic about the outlook in this fiscal.

Among its group companies, the highest growth came from Cholamandalam Investment and Finance Company Limited (at 28%). Besides the revenue of engineering division grew at 15%, financial services rose by 19%, agricultural services went up by 19%.

Expansion Plans Earlier, discussing the FY19 performance, Murugappan said that it was reasonably a good year for the group. "Last year, we invested Rs 753 crore in expansion of some of our facilities," said CFO Sridhar Rangarajan.

The group will spend the capex of about ₹1,300 crore in expansion of capacities, de-bottlenecking and in IT infrastructure. For Coromandel



M M Murugappan, Executive Chairman, Sridharan Rangarajan, CFO

International, the capacity expansion will be for phosphoric acid and in the pesticide business.

Tube Investments will invest in its new plant at Rajpura, Punjab while it will ramp up capacity of door frames. It will also expand the capacity for railway coach business.

Carborundum Universal is ramping up the capacity of coated products and metallised cylinders. The group is also expected to invest about ₹200 crore in IT infrastructure of its financial services and insurance businesses.

Puducherry Sugar plant shut down

MM Murugan said following a sugarcane shortage due to drought group company E.I.D.Parry (India) Limited had mothballed two sugar mills in Tamil Nadu and shut down one sugar mill in Puducherry as precautionary steps. E.I.D.Parry now has two sugar mills functioning in Tamil Nadu, three in Karnataka and one in Andhra Pradesh. He also said "Economic uncertainty is a combination of several factors. We hope the situation improves soon. We don't have any plans to exit the sugar business." "Overall, topline growth is coming well for the group, balance sheet has strengthened, debts are coming down and free cash flows helped." MM Murugan said.

IIMC announces course on Supply Chain Management

Chennai, May 16: Indian Institute of Management Calcutta (IIM-C) today announced the launch of the eighth batch of the 'Advanced Programme in Supply Chain Management (APSCM)' in partnership with Hughes Global Education.

Delivered over the

Hughes Interactive Onsite Learning platform, the programme is aimed at supply chain professionals, managers, and practitioners seeking to upgrade their skills and strategies with advanced Supply Chain Management concepts and practices. Till date, more than 25,000+ students have used the Hughes

Interactive Onsite Learning platform in 70+ classrooms in 40 cities spread across the country and participated in various courses by leading academic partner institutes to improve their skills and move up the career ladder within their organizations. For more information please visit www.hugheseducation.com.

ResMed conducted awareness session on sleep apnea

Hyderabad, May 16: ResMed India is centered around people and technology that are changing the face of healthcare and building awareness to masses. In order to continue the vision, one-day awarenesssession was conducted

on May 2, 2019 by Dr. Bhaskar Azad, Clinical Head, ResMed Academy (ResMed India) on the Sleep Apnea and its Impact -which was attended by more than 60employees of Gspann, Hyderabad.

The preliminary screening of people was done through scientifically validated questionnaire, which reflected their sleep health. Further, to generate the awareness among them, ResMed conducted an educational session covering the topics like myths of snoring, how it is connected to obesity, diabetes and other cardiovascular related conditions.

Marriott opens hotel Port Muziris

Chennai, May 16: Marriott International, Inc. opened the Port Muziris, A Tribute Portfolio Hotel, the first ever Tribute Portfolio hotel in South Asia. The hotel marks the fifth Marriott International property in Kochi located at just 300 meters away from the Cochin International Airport. Tribute Portfolio unites a family of over 30 independent hotels across the globe. Each celebrate the sense of character and passion for captivating design, vibrant social scenes and for experiences that feel like the 'real deal'.

Adeep Ahamed, Managing Director of Twenty 14 Holdings, said, "Port Muziris is going to add to the efforts to make Kerala a world-class tourism destination. The hotel features 54 artistically designed rooms, including three executive suites."

Udhagamandalam Races

Don't Dilly Dally for Governors Cup

Udhagai, May 16: THE GOVERNOR'S CUP (1200 mts) is main event at Ooty. For the races slated for Friday 17th May 2019.

The first race starts by 10.30 A.M. In the GOVERNOR'S CUP, the horse by name DON'T DILLY DALLY is simply best.

Following are the selections:

- Ist RACE**
Pragmatic - I
Princess Saaraa - II
- IInd RACE**
Intox - I
Sundance - II
- IIIrd RACE**

- Baden Baden - I
Townsend - II
- IVth RACE**
Don't Dilly Dally - I
Desert Hawk - II
- Vth RACE**
Academus - I
Embassy - II
- Vth RACE**
Three of a Kind - I
Daiyamondo - II
- VIIIth RACE**
Sultan Pheroze - I
Sabihaa - II

JACKPOT RACES:
3, 4, 5, 6, 7
BEST:
SULTAN PHEROZE

KARTIK INVESTMENTS TRUST LIMITED

CIN : L65993TN1978PLC012913
Registered Office : Parry House, No.43, Moore Street, Parrys, Chennai - 600 001.
Phone: 044-2530 7123, Fax: 044-2534 6466; Email ID: kartikinvestmentstrust@gmail.com, Website: www.kartikinvestments.com

Extract of the detailed format of Audited Financial Results for the Quarter and Year ended March 31, 2019

Sl.No.	Particulars	Three months ended			Year ended	
		31.03.2019 Audited	31.12.2018 Unaudited	31.03.2018 Audited	31.03.2019 Audited	31.03.2018 Audited
1.	Total income from operations	-	-	-	9.44	7.54
2.	Net Profit / (loss) for the period before Tax	(0.60)	(0.24)	(1.31)	2.91	(0.08)
3.	Net Profit / (loss) for the period after Tax	(0.60)	(0.24)	(1.31)	2.91	(0.08)
4.	Total Comprehensive Income (After Tax)	(34.48)	(1.89)	(17.22)	(16.22)	(10.90)
5.	Equity Share Capital	24.40	24.40	24.40	24.40	24.40
6.	Reserves (excluding Revaluation Reserves as shown in Audited Balance Sheet of the previous year)				212.48	228.69
7.	Earnings per share (EPS) not annualised - (₹ 10/- each)					
	a) Basic	(0.25)	(0.10)	(0.54)	1.19	(0.03)
	b) Diluted	(0.25)	(0.10)	(0.54)	1.19	(0.03)

1. The above results were Reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their respective meetings held on May 15, 2019 and has been Audited by the Statutory Auditors.
2. The above is an extract of the detailed format of quarterly / Annual Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulation, 2015. The full format of the aforesaid Financial Results are available on the website of Stock Exchange, www.bseindia.com and also on the Company's website, www.kartikinvestments.com.

Place : Chennai
Date : May 15, 2019

For Kartik Investments Trust Limited
Kavitha A
Director

54 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது

சென்னை, மே.16 – சென்னையில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 54 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. புளியத்தோப்பு கன்னிகாபுரத்தில் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ஜோதி என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 54 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து ஜோதியையும் அவரது 15 வயது சிறுவனையும் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் மீள்குடி நந்தியம் பாக்கத்தில் உள்ள பாலமுருகன் என்பவர் வீட்டில் இருந்து 51 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து பாலமுருகன், ரமேஷ், இளங்கோ ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

நடிகர் ராகவா லாரன்ஸ் நண்பர் தற்கொலை

சென்னை, மே.16 – நடிகர் ராகவா லாரன்ஸ் நண்பரும் அவரது நடைக்குழுவினரும் பணியாற்றியவருமான செந்தில் (35) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செந்தில் சினிமா டான்ஸ் ஆட விரும்புவோருக்கு பயிற்சி கொடுத்து வந்தார். சினிமாவில் நடக்க வாய்ப்பு கிடைக்காததால் மனமுடைந்து அவர் தான் தங்கியிருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் சென்னை ஐகோர்ட் நீதிபதிகளை புறக்கணிக்கக்கூடாது

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை, மே.16 – சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் சென்னை ஐகோர்ட் நீதிபதிகளை புறக்கணிக்கக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிப்பதற்காக ஐகோர்ட் நீதிபதிகள் 4 பேரின் பெயர்களை மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதன்மூலம் சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள அனைத்து நீதிபதி பணியிடங்களும் நிரப்பப்படும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அதேநேரத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது மிகவும் வருத்தமளிக்கிறது.

சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 31 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 27 பணியிடங்கள்

நிரப்பப்பட்டுள்ள நிலையில், காலியாக உள்ள 4 பணியிடங்களை நிரப்பும் நோக்கத்துடன் ஜார்க்கண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி அளிசுத்த போஸ், கவுகாத்தி ஐகோர்ட் தலைமை நீதிபதி போபண்ணா, மும்பை ஐகோர்ட் நீதிபதி பி.ஆர். கவாய், இமாச்சல பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதி சூர்ய காந்த் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இவர்களின் திறமை, அனுபவம் மற்றும் அப்பழுக்கற்ற தன்மை குறித்து யாருக்கும் எந்த ஐயமும் இல்லை. மாறாக, இவர்களின் சொந்த ஐகோர்ட்டுகளை சேர்ந்த மூத்த நீதிபதிகள் பலர் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக இருக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் அந்த ஐகோர்ட் நீதிபதிகளுக்கே சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வாய்ப்பு வழங்குவதை பார்க்கும் போது, தமிழகம் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது.

5 ஆண்டுகளில் ஒருவர் கூட இல்லை சென்னை ஐகோர்ட்டில் இருந்து

கடந்த 5 ஆண்டுகளாக ஒருவர் கூட சுப்ரீம் கோர்ட்டுக்கு பதவி உயர்வில் அனுப்பப்படவில்லை என்பதை ஐந்துக்கொள்ள முடியவில்லை. சென்னை ஐகோர்ட்டை சேர்ந்த நீதிபதி பால்வசந்தகுமாருக்கு அனைத்து தகுதிகளும் இருந்தும் கூட அவருக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி வாய்ப்பு மறுக்கப்பட்டது.

அவருக்குப் பின் இப்போதுள்ள சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் பி.சுதாசர், ராமசுப்பிரமணியன், மணிகுமார், சப்பையா, சத்யநாராயணா உள்ளிட்ட நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்கப்பட தகுதியானவர்கள்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதி நியமனத்தில் இந்தியாவின் மூத்த ஐகோர்ட்டுகளில் ஒன்றான சென்னை ஐகோர்ட் புறக்கணிக்கப்படும் போக்கு உடனடியாக கைவிடப்பட வேண்டும்.

வரும் ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் சுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதி பணியிடங்கள் ஏற்படவிருக்கும் நிலையில், அவற்றில் தகுதியான சென்னை ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட் முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட

பாலூர் மூர் பாலபதங்கல்வார் திருக்கோயிலுக்கு திருப்பணி செய்தி தொல்லிய வல்லுநர் ஆய்வு

சாஞ்சீமூர், மே.16 – செங்கல்பட்டிலிருந்து காலச்சீமூர் செல்லும் வழியில் பாலூர் கிராமத்தில் தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மூர் பாலபதங்கல்வார் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும். தற்போதுள்ள கோயில் முதலாம் பார்த்தக முழுமூர் கட்டியதாகும். முனிவர், பதங்க முனிவர், மார்கண்டேயர், சூரியன் ஆகியோர் இங்கு வந்து வணங்கி அருள் பெற்றுள்ளனர். 2007 ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தற்போது கும்பாபிஷேகம் செய்து 14 ஆண்டுகள் கடந்து விட்டது. எனவே இந்த ஆண்டு கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு திருப்பணிகளை தொடங்குவதற்கு ஏதுவாக முத்தகட்டமாக மத்திய தொல்லிய வல்லுநர் எஸ்.ஜெயகரன் கோயிலுக்கு வருகை தந்து செய்ய வேண்டிய திருப்பணிகள் குறித்து முழுமூர்மூர் ஆய்வு செய்தார். அவருடன் கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார், பாலூர் பரகராமேஸ்வரர் கோயில் திருப்பணி தலைவர் கே.ஆர்.கபிலன் ஆகியோர் உடனிருந்தனர்.

நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்ற பார்க்கிறார் செந்தில்பாலாஜி

கருவில் எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் என்.ஆர்.சிவபதி பிரச்சாரம்

சுநர், மே.16 – நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை சொல்லி மக்களை ஏமாற்ற பார்க்கிறார் தி.மு.க வேட்பாளர் செந்தில்பாலாஜி என கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி குற்றம்சாட்டினார்.

சுநர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து அண்ணா தி.மு.க. எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான என்.ஆர்.சிவபதி அரவக்குறிச்சி பேரூராட்சி 177 வது வார்டுக்கு உட்பட்ட பாரதிநகர், சின்னக்கவுண்டூர், மேலத்தலையூர் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை ரோஃ சந்தித்து அண்ணா தி.மு.க. அரசின் சாரணகளை எடுத்துச்சொல்லி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- எம்.ஜி.ஆரின் நோக்கங்களையும், அம்மாவின் வட்டியங்களையும் அவர்களின் வழியில் சிறப்பான முறையில் நிறைவேற்றி வரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிநாள் அட்சிக்கு மக்களின் செல்வாக்கு நான்கு நாள் பெருகி வருகிறது. இதனை கண்டு அச்சத்தில் உச்சத்திற்கு சென்று தலைமைப்பண்பு சிறிதும்இனி தாமதம் வார்த்தைகளால் அண்ணா தி.மு.க. அரசை விமரிசித்து வருவதுடன், எம்.ஜி.ஆர். உருவாக்கிய, அம்மா கட்டி காத்த மாபெரும் இயக்கமான அண்ணா தி.மு.க.வை சிதைக்க நினைக்கும் டி.டி.வி.தினகரனுடன் கள்ள உறவு வைத்துக்கொண்டு குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைக்கும் மு.க.ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது.

எதையும் சீர்தூக்கி பார்க்கு தீர்ப்பு வழங்கும் பழக்கமுடைய அரவக்குறிச்சி தொகுதி மக்களாகிய நீங்கள் எம்.ஜி.ஆரும், அம்மாவும் தீயகதி என்று நமக்கெல்லாம் அடையாளம் காட்டிய தி.மு.க.வில் சேர்ந்து அக்கட்சி சார்பில் போட்டியிடுகின்ற பச்சோந்தியான செந்தில்பாலாஜி, தான் வெற்றிபெற்றால், அரவக்குறிச்சி தொகுதி மக்கள் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 3 செண்ட் நிலம் கொடுப்பேன் என பொய்யான, நிறைவேற்றமுடியாத வாக்குறுதியை சொல்லி உங்களை ஏமாற்றி வருகிறார். உங்களை ஏமாற்றி வருகிறார். பெற நினைக்கும் அவருக்கு இந்த இடைத்தேர்தலில் தக்க பாடம் வழங்க வேண்டும். இவ்வாறு என்.ஆர்.சிவபதி பேசினார்.

இறுதிக்கூச்சியில் இலால்குடி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.பாலன், தாத்தையங்கார் பேட்டை ஒன்றிய செயலாளர் ஆர். ஜெயம், முசிறி பேரூராட்சி கழக செயலாளர் எம்.கே.சுப்ரமணியன், தாத்தையங்கார்பேட்டை பேரூராட்சி செயலாளர் தே.சுப்ரமணியன், மேட்டுப்பாளையம் பேரூராட்சி செயலாளர்கிட்டி(எ) கிருஷ்ணமூர்த்தி, தொடையம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜா, முன்னாள் பேரூராட்சி தலைவர் என். யோகநாதன், ரவால்குடி பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஏ.டி.எல்.டோமினிசி, பெரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் வ.தே.சுருப்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வாக்கியியங்கள். தனக்குடும்ப நலனை



தீர்ப்பு வழங்கும் பழக்கமுடைய அரவக்குறிச்சி தொகுதி மக்களாகிய நீங்கள் எம்.ஜி.ஆரும், அம்மாவும் தீயகதி என்று நமக்கெல்லாம் அடையாளம் காட்டிய தி.மு.க.வில் சேர்ந்து அக்கட்சி சார்பில் போட்டியிடுகின்ற பச்சோந்தியான செந்தில்பாலாஜி, தான் வெற்றிபெற்றால், அரவக்குறிச்சி தொகுதி மக்கள் 25 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 3 செண்ட் நிலம் கொடுப்பேன் என பொய்யான, நிறைவேற்றமுடியாத வாக்குறுதியை சொல்லி உங்களை ஏமாற்றி வருகிறார். உங்களை ஏமாற்றி வருகிறார். பெற நினைக்கும் அவருக்கு இந்த இடைத்தேர்தலில் தக்க பாடம் வழங்க வேண்டும். இவ்வாறு என்.ஆர்.சிவபதி பேசினார்.

இறுதிக்கூச்சியில் இலால்குடி சட்டமன்ற தொகுதி முன்னாள் உறுப்பினர் எஸ்.எம்.பாலன், தாத்தையங்கார் பேட்டை ஒன்றிய செயலாளர் ஆர். ஜெயம், முசிறி பேரூராட்சி கழக செயலாளர் எம்.கே.சுப்ரமணியன், தாத்தையங்கார்பேட்டை பேரூராட்சி செயலாளர் தே.சுப்ரமணியன், மேட்டுப்பாளையம் பேரூராட்சி செயலாளர்கிட்டி(எ) கிருஷ்ணமூர்த்தி, தொடையம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜா, முன்னாள் பேரூராட்சி தலைவர் என். யோகநாதன், ரவால்குடி பேரூராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஏ.டி.எல்.டோமினிசி, பெரமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவர் வ.தே.சுருப்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

வாக்கியியங்கள். தனக்குடும்ப நலனை

துல்சியாள் என்இசி விமீடெட்.பி.ல்ட்.

புதிதானது: முதல் தரம், அபெக் பிளாசா, கழக என்.3, புது என்.77, துல்லியம் சென்னை - 600 034, போன்: 944-61991000. 2.பெக்: 044-61991062. இமேயில்: investor@tulsyanec.in இணையதளம்: www.tulsyanec.in CIN No.: L28920TN1947PLC007437

அறிவிப்பு

31 மார்ச், 2019-ல் நிறைவேற்ற நடவடிக்கை காலாண்டு மற்றும் நிதி ஆண்டுகளை நிறுவனத்தின் தனிசெயலாளர் தனித்தள்ள மற்றும் தொகுக்கப்பட்ட நிதிநிலை முடிவுகளை பரிசீலனை செய்து ஒப்புதல் அளிப்பதற்கான இரண்டு அலுவலகங்களிடையே இயக்குநர்கள் குழு கூட்டலானது 25 மே 2019, சனிக்கிழமை, காலை 11.30 மணிக்கு பதிவு அலுவலகத்தில் நடைபெறும் என்று மூலம் அறிவிக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு நிறுவனத்தின் இணையதளமான www.tulsyanec.in-ஹும் மேலும் நிறுவனப் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள செய்தித்தாள்களில் இணையதளமான www.bseindia.com(BSE விமீடெட்)-ஹும் கிடைக்கப்பெறும்.

துல்சியாள் என்இசி விமீடெட்.கா.கா. எம்-பார்வதி சோனி நிறுவன செயலாளர்

இடம்: சென்னை

தேதி: 15.05.2019

கடன்தாரரின் பெயர்: Mr.சுரேஷ் J, கடன் நிறுவனத்தொகை: Rs.4,46,104.73;

தயாரிப்பு / மாடல்: HONDA CITY 1.5 VX CVT 1 VTEC -2015-PETROL வாகன பதிவு எண்: TN 01 AY 9572 - குறந்தரக்கச் நிதியமைப்பு: Rs.4,00,000/-

விற்றான அறிவிப்பு

விற்றான அறிவிப்பு: கடன்தாரரின் பெயர்: Mr.சுரேஷ் J, கடன் நிறுவனத்தொகை: Rs.4,46,104.73;

தயாரிப்பு / மாடல்: HONDA CITY 1.5 VX CVT 1 VTEC -2015-PETROL வாகன பதிவு எண்: TN 01 AY 9572 - குறந்தரக்கச் நிதியமைப்பு: Rs.4,00,000/-

விற்றான அறிவிப்பு: கடன்தாரரின் பெயர்: Mr.சுரேஷ் J, கடன் நிறுவனத்தொகை: Rs.4,46,104.73;

தயாரிப்பு / மாடல்: HONDA CITY 1.5 VX CVT 1 VTEC -2015-PETROL வாகன பதிவு எண்: TN 01 AY 9572 - குறந்தரக்கச் நிதியமைப்பு: Rs.4,00,000/-

விற்றான அறிவிப்பு: கடன்தாரரின் பெயர்: Mr.சுரேஷ் J, கடன் நிறுவனத்தொகை: Rs.4,46,104.73;

தயாரிப்பு / மாடல்: HONDA CITY 1.5 VX CVT 1 VTEC -2015-PETROL வாகன பதிவு எண்: TN 01 AY 9572 - குறந்தரக்கச் நிதியமைப்பு: Rs.4,00,000/-

விற்றான அறிவிப்பு: கடன்தாரரின் பெயர்: Mr.சுரேஷ் J, கடன் நிறுவனத்தொகை: Rs.4,46,104.73;

தயாரிப்பு / மாடல்: HONDA CITY 1.5 VX CVT 1 VTEC -2015-PETROL வாகன பதிவு எண்: TN 01 AY 9572 - குறந்தரக்கச் நிதியமைப்பு: Rs.4,00,000/-

விற்றான அறிவிப்பு: கடன்தாரரின் பெயர்: Mr.சுரேஷ் J, கடன் நிறுவனத்தொகை: Rs.4,46,104.73;

தயாரிப்பு / மாடல்: HONDA CITY 1.5 VX CVT 1 VTEC -2015-PETROL வாகன பதிவு எண்: TN 01 AY 9572 - குறந்தரக்கச் நிதியமைப்பு: Rs.4,00,000/-

பெயர் மாற்றம்

Hariharasudhan Saktivel, தந்தை பெயர்: Saktivel, பிறந்த தேதி: 06.08.1996, எண்-A-1, Lakshmi Apt, 1வது மாடல், எண்ணெய் தெரு, முப்பேட்டை, மேற்கு, சென்னை-600 037, என்ற முகவரியில் வசிக்கும் தன் இனி HARIHARASUDHAN SHAKTIVEL, என்று அழைக்கப்படுகிறார்.

Hariharasudhan Saktivel, தந்தை பெயர்: Saktivel, பிறந்த தேதி: 06.08.1996, எண்-A-1, Lakshmi Apt, 1வது மாடல், எண்ணெய் தெரு, முப்பேட்டை, மேற்கு, சென்னை-600 037, என்ற முகவரியில் வசிக்கும் தன் இனி HARIHARASUDHAN SHAKTIVEL, என்று அழைக்கப்படுகிறார்.

Hariharasudhan Saktivel, தந்தை பெயர்: Saktivel, பிறந்த தேதி: 06.08.1996, எண்-A-1, Lakshmi Apt, 1வது மாடல், எண்ணெய் தெரு, முப்பேட்டை, மேற்கு, சென்னை-600 037, என்ற முகவரியில் வசிக்கும் தன் இனி HARIHARASUDHAN SHAKTIVEL, என்று அழைக்கப்படுகிறார்.

Hariharasudhan Saktivel, தந்தை பெயர்: Saktivel, பிறந்த தேதி: 06.08.1996, எண்-A-1, Lakshmi Apt, 1வது மாடல், எண்ணெய் தெரு, முப்பேட்டை, மேற்கு, சென்னை-600 037, என்ற முகவரியில் வசிக்கும் தன் இனி HARIHARASUDHAN SHAKTIVEL, என்று அழைக்கப்படுகிறார்.

Hariharasudhan Saktivel, தந்தை பெயர்: Saktivel, பிறந்த தேதி: 06.08.1996, எண்-A-1, Lakshmi Apt, 1வது மாடல், எண்ணெய் தெரு, முப்பேட்டை, மேற்கு, சென்னை-600 037, என்ற முகவரியில் வசிக்கும் தன் இனி HARIHARASUDHAN SHAKTIVEL, என்று அழைக்கப்படுகிறார்.

Hariharasudhan Saktivel, தந்தை பெயர்: Saktivel, பிறந்த தேதி: 06.08.1996, எண்-A-1, Lakshmi Apt, 1வது மாடல், எண்ணெய் தெரு, முப்பேட்டை, மேற்கு, சென்னை-600 037, என்ற முகவரியில் வசிக்கும் தன் இனி HARIHARASUDHAN SHAKTIVEL, என்று அழைக்கப்படுகிறார்.

Hariharasudhan Saktivel, தந்தை பெயர்: Saktivel, பிறந்த தேதி: 06.08.1996, எண்-A-1, Lakshmi Apt, 1வது மாடல், எண்ணெய் தெரு, முப்பேட்டை, மேற்கு, சென்னை-600 037, என்ற முகவரியில் வசிக்கும் தன் இனி HARIHARASUDHAN SHAKTIVEL, என்று அழைக்கப்படுகிறார்.

Hariharasudhan Saktivel, தந்தை பெயர்: Saktivel, பிறந்த தேதி: 06.08.1996, எண்-A-1, Lakshmi Apt, 1வது மாடல், எண்ணெய் தெரு, முப்பேட்டை, மேற்கு, சென்னை-600 037, என்ற முகவரியில் வசிக்கும் தன் இனி HARIHARASUDHAN SHAKTIVEL, என்று அழைக்கப்படுகிறார்.

Hariharasudhan Saktivel, தந்தை பெயர்: Saktivel, பிறந்த தேதி: 06.08.1996, எண்-A-1, Lakshmi Apt, 1வது மாடல், எண்ணெய் தெரு, முப்பேட்டை, மேற்கு, சென்னை-600 037, என்ற முகவரியில் வசிக்கும் தன் இனி HARIHARASUDHAN SHAKTIVEL, என்று அழைக்கப்படுகிறார்.

Hariharasudhan Saktivel, தந்தை பெயர்: Saktivel, பிறந்த தேதி: 06.08.1996, எண்-A-1, Lakshmi Apt, 1வது மாடல், எண்ணெய் தெரு, முப்பேட்டை, மேற்கு, சென்னை-600 037, என்ற முகவரியில் வசிக்கும் தன் இனி HARIHARASUDHAN SHAKTIVEL, என்று அழைக்கப்படுகிறார்.

Hariharasudhan Saktivel, தந்தை பெயர்: Saktivel, பிறந்த தேதி: 06.08.1996, எண்-A-1, Lakshmi Apt, 1வது மாடல், எண்ணெய் தெரு, முப்பேட்டை, மேற்கு, சென்னை-600 037, என்ற முகவரியில் வசிக்கும் தன் இனி HARIHARASUDHAN SHAKTIVEL, என்று அழைக்கப்படுகிறார்.

Hariharasudhan Saktivel, தந்தை பெயர்: Saktivel, பிறந்த தேதி: 06.08.1996, எண்-A-1, Lakshmi Apt, 1வது மாடல், எண்ணெய் தெரு, முப்பேட்டை, மேற்கு, சென்னை-600 037, என்ற முகவரியில் வசிக்கும் தன் இனி HARIHARASUDHAN SHAKTIVEL, என்று அழைக்கப்படுகிறார்.

Hariharasudhan Saktivel, தந்தை பெயர்: Saktivel, பிறந்த தேதி: 06.08.1996, எண்-A-1, Lakshmi Apt, 1வது மாடல், எண்ணெய் தெரு, முப்பேட்டை, மேற்கு, சென்னை-600 037, என்ற முகவரியில் வசிக்கும் தன் இனி HARIHARASUDHAN SHAKTIVEL, என்று அழைக்கப்படுகிறார்.

Hariharasudhan Saktivel, தந்தை பெயர்: Saktivel, பிறந்த தேதி: 06.08.1996, எண்-A-1, Lakshmi Apt, 1வது மாடல், எண்ணெய் தெரு, முப்பேட்டை, மேற்கு, சென்னை-600 037, என்ற முகவரியில் வசிக்கும் தன் இனி HARIHARASUDHAN SHAKTIVEL, என்று அழைக்கப்படுகிறார்.

Hariharasudhan Saktivel, தந்தை பெயர்: Saktivel, பிறந்த தேதி: 06.08.1996, எண்-A-1, Lakshmi Apt, 1வது மாடல், எண்ணெய் தெரு, முப்பேட்டை, மேற்கு, சென்னை-600 037, என்ற முகவரியில் வசிக்கும் தன் இனி HARIHARASUDHAN SHAKTIVEL, என்று அழைக்கப்படுகிறார்.

Hariharasudhan Saktivel, தந்தை பெயர்: Saktivel, பிறந்த தேதி: 06.08.1996, எண்-A-1, Lakshmi Apt, 1வது மாடல், எண்ணெய் தெரு, முப்பேட்டை, மேற்கு, சென்னை-600 037, என்ற முகவரியில் வசிக்கும் தன் இனி HARIHARASUDHAN SHAKTIVEL, என்று அழைக்கப்படுகிறார்.

Hariharasudhan Saktivel, தந்தை பெயர்: Saktivel, பிறந்த தேதி: 06.08.1996, எண்-A-1, Lakshmi Apt, 1வது மாடல், எண்ணெய் தெரு, முப்பேட்டை, மேற்கு, சென்னை-600 037, என்ற முகவரியில் வசிக்கும் தன் இனி HARIHARASUDHAN SHAKTIVEL, என்று அழைக்கப்படுகிறார்.

Hariharasudhan Saktivel, தந்தை பெயர்: Saktivel, பிறந்த தேதி: 06.08.1996, எண்-A-1, Lakshmi Apt, 1வது மாடல், எண்ணெய் தெரு, முப்பேட்டை, மேற்கு, சென்னை-600 037, என்ற முகவரியில் வசிக்கும் தன் இனி HARIHARASUDHAN SHAKTIVEL, என்று அழைக்கப்படுகிறார்.

Hariharasudhan Saktivel, தந்தை பெயர்: Saktivel, பிறந்த தேதி: 06.08.1996, எண்-A-1, Lakshmi Apt, 1வது மாடல், எண்ணெய் தெரு, முப்பேட்டை, மேற்கு, சென்னை-600 037, என்ற முகவரியில் வசிக்கும் தன் இனி HARIHARASUDHAN SHAKTIVEL, என்று அழைக்கப்படுகிறார்.

Hariharasudhan Saktivel, தந்தை பெயர்: Saktivel, பிறந்த தேதி: 06.08.1996, எண்-A-1, Lakshmi Apt, 1வது மாடல், எண்ணெய் தெரு, முப்பேட்டை, மேற்கு, சென்னை-600 037, என்ற முகவரியில் வசிக்கும் தன் இனி HARIHARASUDHAN SHAKTIVEL, என்று அழைக்கப்படுகிறார்.

VEHICLE FOR SALE

VEH.NO.	MAKE	MODEL
TN85C2542	2016 AMAZE1.5 E-DTEC	MT DIESEL 5 SEATER
TN10AY9529	2017 TOYOTA	ETIOS- P

CONTACT NO : 9787771226

For Munoth Communication Limited

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019

Place: Chennai Date: 14.05.2019